

முதன்மை சார்பு நீதிமன்றம், ஈரோடு, ஈரோடு மாவட்டம்.

COS.No.13/2025

பெயர் : மகேஷ்வரன்

நாள் : 24.04.2026

வா.சா.1 ஆஜர். சத்திய பிரமாணத்தின் பேரில் விசாரணை செய்யப்பட்டார்.

வா.சா.1: 5-ம் பிரதிவாதி தரப்பில் குறுக்கு விசாரணை:-

எந்த தேதியிலிருந்து 1-ம் பிரதிவாதி நிறுவனத்திற்கு சாயங்கள் மற்றும் இரசாயனங்கள் விற்பனை செய்து வந்தீர்கள் என்றால், டிசம்பர் 2021-ம் வருடத்திலிருந்து 1-ம் பிரதிவாதி நிறுவனத்திற்கு விற்பனை செய்து வந்தேன். இதுபோல் இரசாயனம் கொள்முதல் செய்யும் நிறுவனத்தை அணுக எங்கள் நிறுவனத்தில் தனி அலுவலர்கள் உள்ளார்களா என்றால், இருக்கிறார்கள், விற்பனை முகவர்கள் இருக்கிறார்கள். அதுபோல் 1-ம் பிரதிவாதி நிறுவனம் எனக்கு அறிமுகமானார் என்றால், எனக்கு நேரடியாக தெரியும். நான் இந்த தொழிலில் 20 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். 1-ம் பிரதிவாதி நிறுவனம் 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பங்குதாரர்களாக குறிப்பிட்டிருக்கும் 2 முதல் 5 பிரதிவாதிகளில் யாரை எனக்கு முன்னரே தெரியும் என்றால், ரவி என்பவரை தான் எனக்கு ஆரம்பத்தில் தெரியும். 1-ம் பிரதிவாதி நிறுவனம் தொடங்குவதற்கு முன்னரே எனக்கு 4-ம் பிரதிவாதி ரவி எனக்கு அறிமுகம். 1-ம் பிரதிவாதி நிறுவனம் தொடங்குவதற்கு முன்னரே, 4-ம் பிரதிவாதி ரவி இதே பிரிண்டிங் தொழில் செய்து வந்தார். என்ன பெயரில் செய்து வந்தார் என்றால், பிரண்ட் லைன் பிரிண்டிங் மில்ஸ் மற்றும் உதயம் பிரிண்டர்ஸ் நடத்தி வந்தார். பிரண்ட் லைன் பிரிண்டிங் மில்ஸ் மற்றும் உதயம் பிரிண்டர்ஸ் நிறுவனங்களுக்கு எங்களது நிறுவனத்திலிருந்து இரசாயனங்கள் விற்பனை செய்தோம் என்றால், சரிதான். 2021-ம் வருடம் 1-ம் பிரதிவாதி நிறுவனத்திற்கு இரசாயனம் விற்பனை செய்வதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் யார் என்ற விபரத்தை தெரிந்து கொண்டேனா என்றால், ரவி மூலமாகவும்,

COS.No.13/2025

Dated : 24.04.2026

PSJC, Erode.

GST மூலமாகவும் தெரிந்து கொண்டேன். இந்த வழக்கு தொடங்கப்பட்ட தேதியில் 1-ம் பிரதிவாதி நிறுவனத்தில் யார் யார் பங்குதாரர்களாக இருந்தனர் என்பதை நிரூபிக்கும் வகையில் நான் எந்த ஆவணமும் தாக்கல் செய்யவில்லை என்றால், GST விபரங்கள் தாக்கல் செய்திருந்தேன். நான் சொல்வது தவறு என்றாலும், எந்த ஆவணமும் தாக்கல் செய்யவில்லை என்றாலும், நான் வக்கீலிடம் கொடுத்து விட்டேன். இந்த வழக்கில் 5-ம் பிரதிவாதி என்ன எதிர்வாதம் தாக்கல் செய்துள்ளார் என்பதை தெரிந்து கொண்டேனா என்றால், இல்லை. அவ்வாறு 5-ம் பிரதிவாதி என்ன எதிர்வாதம் தாக்கல் செய்துள்ளார் என்ற விபரம் தெரிந்து கொள்ளாமல், பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றால், சரியல்ல. ரவியை தவிர 4 முதல் 5 பிரதிவாதிகள், குறிப்பாக 5-ம் பிரதிவாதியை நான் நேரடியாக பார்த்துள்ளேனா என்றால், 1-ம் பிரதிவாதி நிறுவனத்தில் பிரிண்டிங் மாஸ்டராக இருந்ததை பார்த்துள்ளேன். 1-ம் பிரதிவாதி கூட்டாண்மை நிறுவனத்துடன், கூட்டாண்மை பத்திரத்தை நான் பார்த்துள்ளேனா என்றால், இல்லை. ஏற்கனவே ரவி நடத்தி வந்த மேற்படி பிரண்ட் லைன் மற்றும் உதயம் பிரிண்டர்ஸ் நிறுவனங்களிலும், 5-ம் பிரதிவாதி பிரிண்டிங் மாஸ்டராக வேலை செய்து வந்தார் என்றால், முன்பும் வேலை செய்தார், தற்போதும் வேலை செய்து வருகிறார். 5-ம் பிரதிவாதி வினய் என்பவர் வடநாட்டிலிருந்து வேலைக்காக புலம்பெயர்ந்து வந்த பணியாளர் என்றால், சரிதான், அவர் 1-ம் பிரதிவாதி நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். 5-ம் பிரதிவாதி துணிகள் அச்சிடும் வேலையில் நிபுணத்துவமும், திறமையும் உள்ள நபர் என்பதால், அவர் பெயரளவில் மட்டுமே, 1-ம் பிரதிவாதி நிறுவனத்தில் ஆரம்ப கட்டத்தில், தோராய பங்குதாரராக சேர்த்துக் கொள்ளப் பட்டார் என்றால், எனக்கு அதைப்பற்றி தெரியாது. 1-ம் பிரதிவாதி நிறுவனத்தின் அன்றாட செயல்கள், கொள்முதல், விற்பனை, வரவு, செலவு ஆகியவற்றை ரவி பார்த்து வந்தார் என்றால், சரிதான். 5-ம்

பிரதிவாதி எந்த சமயத்திலும், 1-ம் பிரதிவாதி நிறுவனத்தின் அன்றாட தொழிலிலோ, வரவு, செலவிலோ, இலாப, நஷ்டத்திலோ பங்கெடுக்கவில்லை என்றால், அதைப்பற்றி எனக்கு தெரியாது. நான் டெக்ஸ்டைல்ஸ் பிராசசில் டிப்ளமோ படித்துள்ளேன். என் நிறுவனத்தில் கணக்காளர் என்ற ஒருவர் நியமனம் செய்யப்பட்டு, பணிபுரிந்து வருகிறார். கணினியில் இன்வாய்ஸ் தயார் செய்வது, அதன் அடிப்படையில் கணக்கு பட்டியல் பராமரிப்பது எல்லாம் கணக்காளர் பார்த்துக்கொள்வார் என்றால், 2, 3 நபர்கள் இருக்கிறார்கள். 01.10.2024-ம் தேதியில் தயார் செய்யப்பட்டதாக வா.சா.ஆ.4 ஆவணம் தாக்கல் செய்துள்ளேன். அந்த தேதியில் யார் கணக்காளராக இருந்தார்கள், எந்த கணக்காளர் இந்த கணக்கு பட்டியலை கணினியிலிருந்து பதிவிறக்கம் செய்தார் என்று என்னால் சொல்லமுடியாது என்றால், தெரியாது. நான் தாக்கல் செய்துள்ள வா.சா.ஆ.5 ஆவணம் என் நிறுவனத்திற்காக 2023 – 2024 -க்கான கணக்காண்டிற்கான வருமான வரி என்றால், சரிதான். நான் தாக்கல் செய்துள்ள அசல் வழக்கில் 1-ம் பிரதிவாதி நிறுவனத்திடமிருந்து ரூ.8,17,120/- அசல் நிலுவை உள்ளதாக குறிப்பிட்டுள்ளேன், அந்த தொகை எந்த தேதியிலிருந்து நிலுவையில் உள்ளது என்றால், 2022 – 2023-க்குள் இருக்கும், தேதி ஞாபகம் இல்லை. அந்த நிலுவைத் தொகையை தான் அதற்குண்டான 2023 – 2024 நிதியாண்டில் வருமான வரி கணக்கில் காட்டியுள்ளேன் என்றால், கடைசியில் என்ன இருந்ததோ, அதை காட்டியுள்ளேன். நான் தாக்கல் செய்துள்ள வா.சா.ஆ.5 ஆவணத்தில் எங்களுக்கு தொகை வரவேண்டிய Sundry Debtors நிறுவனங்களின் பட்டியல் குறிப்பிட்டுள்ளேன், அதில் ஸ்ரீவிஜயலட்சுமி பிரிண்டிங் மில்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனம் 1-ம் பிரதிவாதி நிறுவனமா என்றால், ஆமாம். நான் தாக்கல் செய்துள்ள கணக்கை அந்த ஸ்ரீவிஜயலட்சுமி பிரிண்டிங் மில்ஸ் ரூ.9,06,500/- என குறிப்பிட்டுள்ளது என்றால், சரிதான், அடுத்த நிதியாண்டில் 1-ம் பிரதிவாதி நிறுவனம்

கொடுத்திருப்பார்கள். நான் தாக்கல் செய்துள்ள வா.சா.ஆ.4 ஆவணத்தில், கடைசி காலத்தில் நிலுவைத் தொகை என குறிப்பிட்டிருக்கும் பட்டியல் தான், அந்தந்த தேதியில் 1-ம் பிரதிவாதி நிறுவனம் எங்கள் நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை என காண்பிப்பதற்காக தாக்கல் செய்துள்ளேன். அந்த நிலுவைத் தொகைகளில் எந்த தேதியிலும் வருமான வரி துறையில் நான் தாக்கல் செய்துள்ள நிலுவைத் தொகை என குறிப்பிட்டுள்ள ரூ.9,06,500/- நிலுவை இல்லை என்றால், சரிதான். இரசாயனம் GST-க்கு கட்டுப்பட்டது என்றால், சரிதான். 5-ம் பிரதிவாதி தாக்கல் செய்துள்ள எதிர்வாதத்தில், 1-ம் பிரதிவாதி நிறுவனத்திடமிருந்து, 5-ம் பிரதிவாதி ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ள சூழ்நிலையில், அது சம்மந்தமாக நான் விசாரித்து, தெரிந்து கொண்டேனா என்றால், நான் விற்பனை செய்த காலத்தில், அவர் பங்குதாரராக இருந்தார். நான் தாக்கல் செய்துள்ள வா.சா.ஆ.3, 4 மற்றும் 5 ஆவணங்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது, இந்த வழக்கிற்காக என் சௌகரியத்திற்கு நான் தயார் செய்ததால், அவ்வாறு உள்ளது என்றால், சரியல்ல. போதிய ஆவணங்கள் மூலமாக நிலுவைத் தொகையை நிரூபிக்க தவறியுள்ளதால், தாவா தள்ளுபடி செய்யத்தக்கது என்றால், சரியல்ல. குறிப்பாக 5-ம் பிரதிவாதி, 1-ம் பிரதிவாதி நிறுவனத்தில் இலாப, நஷ்டங்களில் பங்கு பெறாத சூழ்நிலையில், வழக்கு தீர்ப்பாகும் பட்சத்திலும், கூட்டாகவோ, தனிப்பட்ட முறையிலோ தீர்ப்பு தொகையை செலுத்த கடமைப்பட்டவர் அல்ல என்றால், சரியல்ல. வழக்கு தள்ளுபடி செய்யத்தக்கத்தல்ல என்று சொன்னால், சரியல்ல.